

DATASOFT DATASOFT APPLICATION SOFTWARE (INDIA) LIMITED

CIN: L31100TN1992PLC156105

Date: 22nd April, 2024

To, **BSE Limited** Phiroze Jeejeebhoy Tower, Dalal Street. Mumbai - 400 001

Dear Sir/ Madam,

Sub: Newspaper Advertisement for Notice of Extra Ordinary General Meeting

Ref: Security Id: DATASOFT / Code: 526443

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we hereby enclose the copies of the public notice of the Extra Ordinary General Meeting of the Company to be held on Saturday, 11th May, 2024 at 3:00 P.M., published on 21st April, 2024 in:

- 1. English Newspaper Financial Express Newspaper and
- 2. Regional Language Newspaper (Tamil) Madras Mani Newspaper

Kindly take the same on your record and oblige us.

Thanking You.

For, Datasoft Application Software (India) Limited

Uma Nandam Whole-time Director DIN: 02220048

■ THREAT TO MINERS AFTER SOFTWARE UPDATE

Bitcoin 'halving' cuts supply of new tokens

Halving can be a positive catalyst for bull market

BLOOMBERG April 20

A HIGHLY ANTICIPATED Bitcoin software update called the "halving" has been completed, dealing potential blow to the companies that make money by ensuring that the digital currency functions smoothly and securely.

The once-every-four-years event cut in half the so-called mining reward, which is the amount of Bitcoin released from the network to compensate companies known as miners for validating transactions. The modification went into effect as of 8.10 pm Friday evening New York time, according to data from analytics website mempool.space Blockchain.com. The price of Bitcoin was little changed near the \$64,000 level following the halving.

This change to the rewards was all by design and preordained by the code that runs Bitcoin's blockchain.

The supposed anonymous creator of Bitcoin, Satoshi Nakamoto, sought to use the halving mechanism to maintain an eventual hard cap of 21 million Bitcoin in order to keep the original cryptocurrency from being inflationary.

As a result of this halving, the fourth since 2012, the daily reward paid to miners will drop to 450 Bitcoin from 900.

Bitcoin advocates expect the halving to be a positive catalyst for the latest bull market since it further reduces the supply of new tokens at a time when demand for them has risen from new exchange-traded funds that directly hold the digital asset. Proponents of the original cryptocurrency such as MicroStrategy Chairman Michael Saylor have touted it is a better store of

UK to commemorate

role of Indian soldiers

ALOCAL COUNCIL in the seaside resort of Brighton in

south-east England has approved plans for an annual

multi-faith event to commemorate the role of Indian

soldiers in the two World Wars at the town's India Gate

memorial from October this year. The India Gate was

presented to the people of Brighton by the "princes and

people of India" as a gesture of thanks for the care pro-

vided by the town's hospitals and is "dedicated to the

use of the inhabitants of Brighton." It was

unveiled by the Maharaja of Patiala,

Bhupinder Singh, on October 26, 1921, and

stands at the southern entrance of the

Royal Pavilion – one of three buildings in

Brighton serving as a base hospital which

treated these soldiers from undivided India

wounded on the Western front. These

included soldiers from the modern-day

countries of India, Pakistan, Bangladesh,

Nepal, Myanmar and Bhutan. "By holding

a day of remembrance, the city can preserve

the memories of the undivided Indian soldiers who fought for Britain in the war and

ensure that this vital history is more widely

understood and recognised by and for con-

temporary generations," notes the

Brighton and Hove Council's report.

from World Wars

PRESS TRUST OF INDIA

London, April 20

TOKEN OFFLOAD Preprogrammed code update cuts daily production to 450 **Bitcoin**

miners stay afloat as

to dwindle

value than traditional fiat currencies, which they say are more vulnerable to inflation.

Still, while Bitcoin has rallied to records following past halvings, market watchers including analysts from JPMorgan Chase and Deutsche Bank AG had predicted that the event was pretty much priced into the market. "As expected, the halving

was fully priced Rising transaction in so price movefees may help some ment was lim-

said Kok Kee the rewards continue Chong, chief executive officer of Singaporebased AsiaNext, a

digital-asset exchange for institutional investors. "Now the industry will have to wait and see whether a rally will occur in the coming weeks amid sustained institutional interest." Notably, the dilutive effect of Bitcoin mining decreases with each halving.

While the number of tokens mined in the cycle that followed the first halving amounted to 50% of Bitcoin outstanding at the time the halving took effect, new supply in the upcoming cycle will only amount to 3.3%, according to data compiled by *Bloomberg*. Bullishness toward Bitcoin in the near term may be dampened by macroeconomic influences, such as signals from the Federal Reserve

that interest-rate cuts are on hold and conflict in the Middle East, according to Edward Chin, co-founder of Parataxis Capital. "We are likely to chop a bit over the coming quarter until there is clarity on the macro front," Chin said. "During that time, the primary driver of price will likely continue to be ETF fund flows."

> main impact from the halving expected to be on Bitcoin mining companies rather than the actual price of

the cryptocurrency. The blockchain update is poised to wipe out billions of dollars in annual revenue for miners, though the effect will be mitigated if the cryptocurrency's price continues to rise. Bitcoin mining is an

energy-intensive process, in which miners use specialised computers to validate transactions on the blockchain. Large-scale miners such as Marathon Digital Holdings

and Riot Platforms have spent billions of dollars on acquiring energy, purchasing mining equipment and

building out data centres. JPMorgan expects the sector to consolidate, with publicly-traded firms gaining market share.

Miners stand to

dollars in revenue

Bullishness may

be dampened by

macroeconomic

signals from the

Federal Reserve

Middle East

and conflict in the

■ The next halving is

set to take place in

2028 and reward

will be reduced to

1.5625 from 3.125

influences, such as

lose billions of

a year

"Publicly-listed Bitcoin miners are well positioned to take advantage of the new environment, mainly due to greater access to funding and in particular equity financing," JPMorgan analysts wrote in a note this week. "This helps them to scale their operations and invest into more efficient equipment." Past halvings have been completed with no discernible disruption to the functioning of the Bitcoin blockchain.


The next halving is set to take place in 2028 and the reward will be reduced to 1.5625 from 3.125 for a miner that successfully processes a block of transaction data. The average time to finish a block is around 10 minutes. There are expected to be 64 Bitcoin halvings before the 21 million cap is reached sometime around 2140, at which point halvings will cease and the blockchain will stop issuing new tokens.

When that happens, Bitcoin miners will have to rely on transaction fees, their other revenue source besides mining rewards. Rising transaction fees may help some miners stay afloat as the rewards continue to dwindle, yet those fees are currently only a small portion of total revenue for miners.

Tokyo Games: 23 Chinese swimmers competed after positive doping tests

ASSOCIATED PRESS Sydney, April 20

AN AUSTRALIAN NEWSPA-**PER** says 23 Chinese swimmers were cleared to compete at the Tokyo Olympics despite testing positive to doping because world governing bodies agreed with Chinese authorities and ruled that the tests had been contaminated. The Daily Telegraph in Sydney said Saturday that the swimmers tested positive for trimetazidine, a heart medication, at a training camp held months before the 2020 Tokyo Games, which were delayed until 2021 due to the Covid-19 pandemic.



medals in Tokyo, including three golds

Chinese anti-doping authorities found the results of the tests were Adverse Analytical Findings (AAF) but cleared the swimmers without any penalties after finding that the samples were flagged as positive as a result of contamination. The 30-member Chinese swim won six medals in Tokyo,

including three golds. The newspaper said that the World Anti-Doping Agency (WADA) and World Aquatics — then called FINA — were both notified of the positive samples but that both groups agreed the results of the tests were caused by contamination and did not sanction any of the athletes who tested positive.

"World Aquatics is confident that these AAFs were han dled diligently and professionally, and in accordance with all applicable anti-doping regula tions, including the World Anti-Doping Code," the newspaper quoted World Aquatics

Pak makes formal request to IMF for next bailout

PAKISTAN HAS MADE a formal request to IMF for seeking the next bailout package in the range of \$6 to 8 billion with the possibility of augmentation through climate financing, a media report said on Saturday. Cash-strapped Pakistan

also requested to dispatch the International Monetary Fund (IMF) review mission next month to firm up details of the next bailout package for three years under the Extended Fund Facility (EFF). However, the exact size and timeframe of the new package will only be determined after evolving consensus on the major contours of the next programme in May 2024, Geo News reported from Washington. A high-level Pakistani delegation led by Finance Minister Muhammad Aurangzeb is currently visiting Washington to attend the annual spring meetings of the IMF/World Bank.

Although Pakistani authorities are pitching a rosy picture of the economy, the IMF in its latest Regional Economic Outlook (REO) released by Middle East and Central Asia (ME and CA) said the cash-strapped country's external buffers deteriorated, mostly reflecting ongoing debt service, including Eurobond repayments.

DATASOFT APPLICATION SOFTWARE (INDIA) LIMITED

Registered Office: No - 42, Commercial Complex, Hiranandani Parks, Senthamangalam

Village, Greater Chennai, Vadakkupattu

Kanchipuram, Chengalpattu, Tamil Nadu, India – 603 204

NOTICE OF EXTRA ORDINARY GENERAL MEETING AND REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that the Extra Ordinary General Meeting ('EGM') of the Members of

the Company will be held on Saturday, 11th May, 2024 at 3:00 P.M. through Video

Conferencing (VC) / Other Audio Video Means (OAVM) to transact the special businesses

EGM will be held through VC/OAVM without physical presence of the Members and in

US imposes sanctions on Chinese firms aiding Pak missile project

PRESS TRUST OF INDIA Washington, April 20

THE US HAS slapped sanctions on three Chinese companies and one from Belarus for supplying missile-applicable items for Pakistan's ballistic missile programmes, including its longrange missile programme, the department has state announced. The names of the companies are Xi'an Longde Technology Development, Tianjin Creative Source International Trade and Granpect from China and Minsk Wheel Tractor Plant from Belarus.

These entities "have engaged in activities or transactions that have materially contributed to, or pose a risk of materially contributing to, the proliferation of weapons of mass destruction or their means of delivery, including any efforts to manufacture, acquire, possess, develop, transport, transfer or use such items, by Pakistan," state department spokesperson Matthew Miller said. Miller said the US is committed to strengthening the global nonproliferation regime by taking action to disrupt procurement networks supporting proliferation activities of concern.China,an

all-weather ally of Pakistan,hasbeen the main supplier of arms and defence equipment to



China has been the main supplier of defence equipment to Islamabad's military modernisation programme

Islamabad's ambitious military modernisation programme. The Minsk Wheel Tractor Plant in Belarus supplied special vehicle chassis to Pakistan's long-range ballistic missile programme. Such chassis are used as launch support equipment for ballistic missiles by Pakistan's National Development Complex (NDC), which is responsible for the development of Missile Technology Control Regime Category (MTCR) I ballistic missiles, according to a State Department Factsheet.

supplied missile-related equipment, including a filament winding machine, to Pakistan's longrange ballistic programme that the US said was destined for Pakistan's NDC. Filament winding machines can be used to produce rocket motor cases. Tianjin Creative Source International Trade supplied missile-related equipment to

Pakistan's long-range ballistic

missile programme, including

stirwelding equipment.

China's Xi'an Longde Tech-

nology Development Company,

AICICI Securities Primary Dealership Limited

501B, First International Financial Centre (FIFC), Plot No. C 54 & 55, G Block, Bandra Kurla Complex (BKC), Bandra (East), Mumbai 400098. CIN: U72900MH1993PLC131900, GST: 27AAACI0995H1ZG

AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED MARCH 31, 2024

Sr.	意 歌 歌	Quarter Ended		Year Ended	
No.	Particulars	March 31, 2024	March 31, 2023	March 31, 2024	March 31, 2023
		(Audited)	(Audited)	(Audited)	(Audited)
1	Total Income from Operations	6,938.7	4,516.8	26,289.8	13,743.0
2	Net Profit/(Loss) for the period				~
	(before tax, exceptional and/or		***	TH WWW.11	
_	extraordinary items)	1,328.6	81.1	5,855.1	1,744.6
3	Net Profit/(Loss) for the period				
	before tax (after exceptional and/or extraordinary items)	1,328.6	81.1	5,855.1	1,744.6
4	Net Profit/(Loss) for the period	1,320.0	01.1	3,000.1	1,744.0
2	after tax (after exceptional and/or				
	extraordinary items)	988.2	48.9	4,361.7	1,278.4
5	Total Comprehensive Income for		,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,	5.444,100.5	3,160,360,50
	the period (comprising Profit/(Loss)				
	for the period (after tax) and Other	525-910	eso en	50,900,000,000	1000000000
	Comprehensive Income (after tax)]	988.4	48.4	4,365.0	1,284.6
6	Paid-up equity share capital	20/20/20/20/20	000000000000000000000000000000000000000	**************************************	Prostation of
	(face value ₹ 100,000/- each)	1,563.4	1,563.4	1,563.4	1,563.4
7	Reserves (excluding				
	revaluation reserves)	16,957.4	14,259.0	16,957.4	14,259.0
8	Securities Premium Account				
9	Net worth	18,520.8	15,822.4	18,520.8	15,822.4
10	Paid up debt capital/outstanding debt	3,19,581.2	3,02,792.1	3,19,581.2	3,02,792.1
11	Outstanding Redeemable				
40	Preference Shares	47.00	10.14	47.00	****
12	Debt equity ratio	17.26	19.14	17.26	19.14
13	Earnings per share(in ₹) Basic and diluted EPS*	00 000 4	0.407.0	0.70.000.4	64 776 5
war:		63,208.4	3,127.8	2,78,988.1	81,770.5
14954	Capital redemption reserve	466.6	466.6	466.6	466.6
15	Debenture redemption reserve	0.00	0.40	0.00	0.22
	10 m (500) (500) (500) (500) (500)	0.68	0.10	0.82	0.22
17	Interest Service Coverage Ratio Current ratio	41.42 1.07	6.38	6.21 1.07	3.67 1.06
18 19	TOTAL STATE OF THE	550000	1.06 0.20	0.15	0.20
2000	Long term debt to working capital ratio	0.15	0.99	0.15	0.20
20	Current liability ratio Total debts to Total Assets ratio	250000	100000	10.35355.4	(3)(5,724)
(15/5)		0.89	0.88	0.89	0.88
22	Debtors turnover (in times) (annualised)	23.53	7.22	16.70	85.19
23	Capital to Risk-Weighted Assets	20,00	1000	10.10	03.13
20	Ratio (CRAR) %	26.58%	42.90%	26.58%	42.90%
24	UQE 10 % [A VELIC IN SUPPLIED AVV.	19.15%	1.78%	22.29%	12.76%
00078	Net profit margin %	14.24%	1.07%	16.60%	9.35%

The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Bombay Stock Exchange under

2 For the other line items referred in regulation 52(4) of the Listing Regulations, pertinent disclosures have been made to

4 The Auditors' Report on the financial statements of the Company for the year ended March 31, 2024 is unqualified.

5 The financial statements have been prepared as per the format prescribed in Division III of Schedule III of the

6. The financial results have been prepared in accordance with the recognition and measurement principles of IND AS

8. There have been no deviations in the use of proceeds of issue of debt securities from the objects stated in the offer

9 The Board of Directors at its meeting held on April 12, 2023 had recommended final dividend amounting to ₹ 766.1

10 The Board of Directors at its meeting held on October 12, 2023 had approved the first interim dividend of ₹ 300.2 million

11 The Board of Directors at its meeting held on January 18, 2024 have approved the second interim dividend of

12 The Board of Directors at its meeting held on April 19, 2024 have recommended final dividend on equity shares

million (₹ 49,000/- per equity share) for the year ended March 31, 2023. The same was approved by the shareholders

(₹ 19200/- per equity share) for the period ended September 30, 2023 (Nil for the period ended September 30,

₹ 600.3 million (₹ 38,400/- per equity share) for the period ended December 31, 2023 (Nil for the period ended

amounting to ₹ 1,699.4 million (₹108,700/- per equity share) for the year ended March 31, 2024. Payment of this final

prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant Rules issued thereunder and other

the Bombay Stock Exchange(www.bseindia.com) and the company (www.icicisecuritiespd.com).

3 The financial results have been approved by the Board of Directors at its meeting held on April 19, 2024.

7 There is no separate reportable segment for the Company as per INDAS 108 - 'Operating Segments'.

in the annual general meeting held on June 19, 2023. This dividend has been paid on June 23, 2023

dividend is subject to the approval of the shareholders in the annual general meeting of the Company.

the Bombay Stock Exchange and can be accessed on the URL (www.bseindia.com).

regulation 52 of the Listing Regulations. The full format of the guarterly financial results is available on the websites of

NOTICE NOTICE is hereby given that the share certificate for 1332 Equity Shares bearing Folio No. K006757 Certificate No. 424329 and distinctive nos. 1242534299 -1242535630 and share certificate for 1332 Equity Shares bearing Folio No. K005757 Certificate No. 2011220 and distinctive nos 4193315 - 4194646 of Mahindra & Mahindra Ltd standing in the name(s) of Kasi Bheemasena Rao and Kasi Prabhavathi Rao has/have been lost or mislaid and the undersigned has/have applied to the company to issue duplicate Certificate(s) for the said shares. Any person who has a claim in respect of the said shares should lodge such claim with the company at its Registered office Gateway Building, Apollo Bunder, Mumbai 400001 within 15 days from this date else the company will proceed to issue duplicate

Kasi Bheemasena Rao, Kasi Prabhavathi Rao Names of the Shareholder(s) Date: 20.04.2024

Certificate(s).

PUSHPSONS INDUSTRIES LIMITED Regd. Office: B-40, Okhla Industrial Area, Phase -I New Delhi- 110020 CIN: L74899DL1994PLC059950 Tel: +91-11-41610121 Fax: +91-11-41058461 Email id: info@pushpsons.com

Website: www.pushpsons.com

For Pushpsons Industries Limited

Place: New Delhi Date: April 20, 2024 Pankaj Jain

LOSS OF SHARE CERTIFICATE

Notice is hereby given that following shares of Timken India Itd regd office Bangalore have been lost

Folio No.	Name of the shareholder	Share cer- tificate no.	Distinc- tive nos.	No. of share
SV01674	VIJAY KUMAR (SINCE DECEAASED)	42091	38207901- 38208000	100
SV02107	VIJAY KUMAR (since deceased)	200306	63013587- 63013636	50
SV01737	VIJAY KUMAR (since deceased)	219341	63655986- 63656035	50

I/We PANKAJ LEKHI successor/Legal heir(s) to the estate of Late VIJAY KUMAR has/have applied to the Company for issue of duplicate share certificate(s) in lieu of the above. Any person having any objection to the issue of duplicate Share certificate(s) in lieu of the original share certificate(s) as aforesaid is requested to lodge his/ her/their objection thereto with the Company at their above address or to its Registrars C B MANAGEMENT SERVICES (P) LTD., P-22, Bondel Road, Kolkata-700 019 in writing within 7 days from the date of publication.



Punjab & Sind Bank (A Govt. of India Undertaking) H.G. Law & Recovery Department E-mail: ho.lr@psb.co.in

Where service is a way of life PUBLIC NOTICE

REQUEST FOR EXPRESSION OF INTEREST (EOI) FOR EMPANELMENT OF INSOLVENCY PROFESSIONAL ENTITIES (IPES)

PUNJAB & SIND BANK (PSB) invites 'Expression of Interest (EoI) for empanelment of Insolvency Professional Entities (IPEs)' registered with Insolvency and Bankruptcy Board of India (IBBI), having membership of Insolvency Professional Agency.

Availability of EOI Document	EOI document can be downloaded from website (https://punjabandsindbank.co.in/ content/public-notice)
Last date of submission of response to EOI	30.06.2024
Address and contact details for Communication	Zonal office address (https://punjabandsindbank.co.in/content/ public-notice)

The EoIs to be submitted in sealed envelope containing complete set of hard copy of EoI and all supporting documents by Post or delivered in person to the nearest (From the Registered office of IPEs) Zonal Office(s)/SAMverT of the Bank. Any applications submitted or sent to any other office of PSB including Branch / Vertical / Zonal Office and any other Office shall not be entertained. Please refer website for more details. Issued by Date: 19-04-2024 Dy. General Manager (L&R)

Pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015, notice

is hereby given that a meeting of Board of Directors is scheduled t be held on Wednesday, May 22, 2024 at New Delhi, inter-alia t consider and approve the audited financial results (Standalone) of the Company for the year/quarter ended March 31, 2024. The said notice may be accessed on the Company's website a

http://www.pushpsons.com also on the website of the stock

Director

compliance with the applicable provisions of the Companies Act, 2013 ('the Act') read with rules made thereunder and Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No. 17/2020

dated April 13, 2020 issued by the Ministry of Corporate Affairs followed by Circular No. 20/2020 dated May 05, 2020 and Circular No. 02/2021 dated January 13, 2021 and all other relevant circulars issued from time to time issued by the Ministry of Corporate Affairs "MCA Circulars") and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('Listing Regulations) and Circular dated May 12, 2020 issued by Securities and Exchange Board of India ('SEBI Circular') to transact the business as set out in the Notice of the EGM. Members attending the EGM through VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under In compliance with the above circulars, the EGM Notice has been electronically sent on

Friday, 19th April, 2024 to those Members whose names appeared in the Register of Members / Register of Beneficial owners as on close of business hours on Friday, 12th April, 2024 and who have registered their email addresses with the Depository Participants or with the Registrar & Share Transfer Agent of the Company ("R&T Agent') or with the Company. The Notice of the EGM is also available on the Company's website at www.software13.in, website of stock exchange i.e. BSE Limited at www.bseindia.com and on website of e-voting facility provider i.e. National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com.

Manner of updating e-mail address is a blow:

Members holding shares in Dematerialized mode, who have not registered/updated their email addresses with their Depository Participants, are requested to register/update their email addresses with their respective Depository Participants with whom they maintain

a) The Company has provided the facility to the Members to cast their vote on the matters set forth in EGM Notice, either by way of "remote e-voting" facility, prior to the EGM or by way of electronic voting system during the EGM. The instructions for joining the EGM and the manner of participation and voting are provided in the Notice of the EGM. b) The manner of voting by the Members holding shares in dematerialized mode, physical

mode and for members who have not registered their email address, facility for voting shall be exercised through electronic means at EGM. c) A person whose name is recorded in the Register of Members or in the Register of

Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off date i.e. May 04, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting or participation at the EGM and voting through electronic voting system thereat. d) The remote e-voting will commence on Wednesday, 8th May, 2024 at 9:00 A.M. (IST) on

e) Any Person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of notice of EGM and who holds Shares of the Company as of cutoff date i.e., 4th May, 2024, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However, if holder is already registered with NSDL for remote e-

and be concluded on Friday, 10th May, 2024 at 5:00 P.M. (IST).

f) E-voting shall not be allowed beyond Friday, 10th May, 2024 at 5:00 P.M. (IST). g) Further the facility for voting through electronic voting system will also be made available during the EGM, to the Members who are attending the EGM and have not already cast

voting then the use of existing user ID and password for casting the vote shall work.

their vote(s) through remote e-voting. h) Members who have cast their vote by remote e-voting may also attend the EGM, but shall not be allowed to vote again at the EGM.

the same, free of cost, upon receipt of request from the Member j) A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting;

i) If any Member wishes to get a printed copy of the EGM notice, the Company shall send


In case of any gueries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30 or send a request at evoting@nsdl.co.in. Members are requested to carefully read all the Notes set out in the Notice of the EGM and

in particular, instructions for joining the EGM, manner of casting vote through remote evoting or through electronic voting system during the EGM. For, Datasoft Application Software (India) Limited Place: Tamil Nadu Date: 19th April, 2024

financialexp.epapr.in

Uma Nandam Whole-time Director










2022). This dividend has been paid on October 18, 2023.

December 31, 2022), This dividend has been paid on January 23, 2024.

accounting principles generally accepted in India.



For and on behalf of the Board of Directors

Shailendra Jhingan

WWW.FINANCIALEXPRESS.COM

THREAT TO MINERS AFTER SOFTWARE UPDATE

TOKEN OFFLOAD

Bitcoin 'halving' cuts supply of new tokens

Halving can be a positive catalyst for bull market

BLOOMBERG April 20

A HIGHLY ANTICIPATED Bitcoin software update called the "halving" has been completed, dealing potential blow to the companies that make money by ensuring that the digital currency functions smoothly and securely.

The once-every-four-years event cut in half the so-called mining reward, which is the amount of Bitcoin released from the network to compensate companies known as miners for validating transactions. The modification went into effect as of 8.10 pm Friday evening New York time, according to data from analytics website mempool.space Blockchain.com. The price of Bitcoin was little changed near the \$64,000 level following the halving.

This change to the rewards was all by design and preordained by the code that runs Bitcoin's blockchain.

The supposed anonymous creator of Bitcoin, Satoshi Nakamoto, sought to use the halving mechanism to maintain an eventual hard cap of 21 million Bitcoin in order to keep the original cryptocurrency from being inflationary.

As a result of this halving, the fourth since 2012, the daily reward paid to miners will drop to 450 Bitcoin from 900.

Bitcoin advocates expect the halving to be a positive catalyst for the latest bull market since it further reduces the supply of new tokens at a time when demand for them has risen from new exchange-traded funds that directly hold the digital asset. Proponents of the original cryptocurrency such as MicroStrategy Chairman Michael Saylor have touted it is a better store of

UK to commemorate

role of Indian soldiers

ALOCAL COUNCIL in the seaside resort of Brighton in

south-east England has approved plans for an annual

multi-faith event to commemorate the role of Indian

soldiers in the two World Wars at the town's India Gate

memorial from October this year. The India Gate was

presented to the people of Brighton by the "princes and

people of India" as a gesture of thanks for the care pro-

vided by the town's hospitals and is "dedicated to the

use of the inhabitants of Brighton." It was

unveiled by the Maharaja of Patiala,

Bhupinder Singh, on October 26, 1921, and

stands at the southern entrance of the

Royal Pavilion – one of three buildings in

Brighton serving as a base hospital which

treated these soldiers from undivided India

wounded on the Western front. These

included soldiers from the modern-day

countries of India, Pakistan, Bangladesh,

Nepal, Myanmar and Bhutan. "By holding

a day of remembrance, the city can preserve

the memories of the undivided Indian sol-

diers who fought for Britain in the war and

ensure that this vital history is more widely

understood and recognised by and for con-

temporary generations," notes the

Brighton and Hove Council's report.

NOTICE

NOTICE is hereby given that the

share certificate for 1332 Equity

Shares bearing Folio No. K006757

Certificate No. 424329 and

distinctive nos. 1242534299 -

1242535630 and share certificate

for 1332 Equity Shares bearing

Folio No. K005757 Certificate No.

2011220 and distinctive nos

4193315 - 4194646 of Mahindra

& Mahindra Ltd standing in the

name(s) of Kasi Bheemasena Rao

and Kasi Prabhavathi Rao

has/have been lost or mislaid and

the undersigned has/have

applied to the company to issue

duplicate Certificate(s) for the

said shares. Any person who has

a claim in respect of the said

shares should lodge such claim

with the company at its

Registered office Gateway

Building, Apollo Bunder, Mumbai

400001 within 15 days from this

date else the company will

proceed to issue duplicate

Kasi Bheemasena Rao, Kasi

Prabhavathi Rao Names of the

Certificate(s).

Shareholder(s)

Date: 20.04.2024

from World Wars

PRESS TRUST OF INDIA

London, April 20

Preprogrammed code update cuts daily production to 450 **Bitcoin**

■ Miners stand to lose billions of dollars in revenue a year

■ Bullishness may be dampened by macroeconomic influences, such as signals from the Federal Reserve and conflict in the Middle East

■ The next halving is set to take place in 2028 and reward will be reduced to 1.5625 from 3.125

value than traditional fiat currencies, which they say are more vulnerable to inflation.

Still, while Bitcoin has rallied to records following past halvings, market watchers including analysts from JPMorgan Chase and Deutsche Bank AG had predicted that the event was pretty much priced into the market.

was fully priced Rising transaction in so price movefees may help some miners stay afloat as ited," said Kok Kee **the rewards continue**

chief Chong, to dwindle executive officer of Singaporebased Asia Next, a digital-asset exchange for

institutional investors. "Now the industry will have to wait and see whether a rally will occur in the coming weeks amid sustained institutional interest." Notably, the dilutive effect of Bitcoin mining decreases with each halving. While the number of

tokens mined in the cycle that followed the first halving amounted to 50% of Bitcoin outstanding at the time the halving took effect, new supply in the upcoming cycle will only amount to 3.3%, according to data compiled by *Bloomberg*. Bullishness toward Bitcoin in the near term may be dampened by macroeconomic influences, such as signals from the Federal Reserve that interest-rate cuts are on hold and conflict in the Middle

East, according to Edward Chin, co-founder of Parataxis Capital."We are likely to chop a bit over the coming quarter until there is clarity on the macro front,"Chin said."During that time, the primary driver of price will likely continue to be "As expected, the halving ETF fund flows." The main

> impact from the halving expected to be on Bitcoin mining companies rather than the

actual price of

the cryptocurrency. The blockchain update is poised to wipe out billions of dollars in annual revenue for miners, though the effect will be mitigated if the cryptocurrency's price continues to rise.

Bitcoin mining is an energy-intensive process, in which miners use specialised computers to validate transactions on the blockchain.

Large-scale miners such as Marathon Digital Holdings and Riot Platforms have spent billions of dollars on acquiring energy, purchasing mining equipment and building out data centres.

JPMorgan expects the sector to consolidate, with publicly-traded firms gaining market share.

"Publicly-listed Bitcoin miners are well positioned to take advantage of the new environment, mainly due to greater access to funding and in particular equity financing," JPMorgan analysts wrote in a note this week. "This helps them to scale their operations and invest into more efficient equipment." Past halvings have been completed with no discernible disruption to the functioning of the Bitcoin blockchain.

The next halving is set to take place in 2028 and the reward will be reduced to 1.5625 from 3.125 for a miner that successfully processes a block of transaction data. The average time to finish a block is around 10 minutes. There are expected to be 64 Bitcoin halvings before the 21 million cap is reached sometime around 2140, at which point halvings will cease and the blockchain

will stop issuing new tokens. When that happens, Bitcoin miners will have to rely on transaction fees, their other revenue source besides mining rewards. Rising transaction fees may help some miners stay afloat as the rewards continue to dwindle, yet those fees are currently only a small portion of total revenue for miners.

Tokyo Games: 23 Chinese swimmers competed after positive doping tests

ASSOCIATED PRESS Sydney, April 20

AN AUSTRALIAN NEWSPA-**PER** says 23 Chinese swimmers were cleared to compete at the Tokyo Olympics despite testing positive to doping because world governing bodies agreed with Chinese authorities and ruled that the tests had been contaminated. The Daily Tele*graph* in Sydney said Saturday that the swimmers tested positive for trimetazidine, a heart medication, at a training camp held months before the 2020 Tokyo Games, which were delayed until 2021 due to the Covid-19 pandemic.



medals in Tokyo, including three golds

anti-doping Chinese authorities found the results of the tests were Adverse Analytical Findings (AAF) but cleared the swimmers without any penalties after finding that the samples were flagged as positive as a result of contamination. The 30-member Chinese swim won six medals in Tokyo,

including three golds. The newspaper said that the World Anti-Doping Agency (WADA) and World Aquatics — then called FINA — were both notified of the positive samples but that both groups agreed the results of the tests were caused by contamination and did not sanction any of the athletes who tested positive.

"World Aquatics is confident that these AAFs were handled diligently and professionally, and in accordance with all applicable anti-doping regula tions, including the World Anti-Doping Code," the newspaper quoted World Aquatics as saying.

Pak makes formal request to IMF for next bailout

PAKISTAN HAS MADE a formal request to IMF for seeking the next bailout package in the range of \$6 to 8 billion with the possibility of augmentation through climate financing, a media report said on Saturday.

Cash-strapped Pakistan also requested to dispatch the International Monetary Fund (IMF) review mission next month to firm up details of the next bailout package for three years under the Extended Fund Facility (EFF). However, the exact size and timeframe of the new package will only be determined after evolving consensus on the major contours of the next programme in May 2024, Geo News reported from Washington. A high-level Pakistani delegation led by Finance Minister Muhammad Aurangzeb is currently visiting Washington to attend the annual spring meetings of the IMF/World Bank.

Although Pakistani authorities are pitching a rosy picture of the economy, the IMF in its latest Regional Economic Outlook (REO) released by Middle East and Central Asia (ME and CA) said the cash-strapped country's external buffers deteriorated, mostly reflecting ongoing debt service, including Eurobond repayments.

US imposes sanctions on Chinese firms aiding Pak missile project

PRESS TRUST OF INDIA Washington, April 20

THE US HAS slapped sanctions on three Chinese companies and one from Belarus for supplying missile-applicable items for Pakistan's ballistic missile programmes, including its longrange missile programme, the department announced. The names of the companies are Xi'an Longde Technology Development, Tianjin Creative Source International Trade and Granpect from China and Minsk Wheel Tractor Plant from Belarus.

These entities "have engaged in activities or transactions that have materially contributed to, or pose a risk of materially contributing to, the proliferation of weapons of mass destruction or their means of delivery, including any efforts to manufacture, acquire, possess, develop, transport, transfer or use such items, by Pakistan," state department spokesperson Matthew Miller said. Miller said the US is committed to strengthening the global nonproliferation regime by taking action to disrupt procurement networks supporting proliferation activities of con-

cern.China,an all-weather ally of Pakistan, has been the main supplier of arms and defence equipment to



China has been the main supplier of defence equipment to Islamabad's military modernisation programme

Islamabad's ambitious military modernisation programme. The Minsk Wheel Tractor Plant in Belarus supplied special vehicle chassis to Pakistan's long-range ballistic missile programme. Such chassis are used as launch support equipment for ballistic missiles by Pakistan's National Development Complex (NDC), which is responsible for the development of Missile Technology Control Regime Category (MTCR) I ballistic missiles, according to a State Department Factsheet.

supplied missile-related equipment, including a filament winding machine, to Pakistan's longrange ballistic missile programme that the US saidwas destined for Pakistan's NDC. Filament winding machines can be used to produce rocket motor cases. Tianjin Creative Source International Trade supplied missile-related equipment to

Pakistan's long-range ballistic

missile programme, including

stirwelding equipment.

China's Xi'an Longde Tech-

nology Development Company,

AICICI Securities Primary Dealership Limited

501B, First International Financial Centre (FIFC), Plot No. C 54 & 55, G Block, Bandra Kurla Complex (BKC), Bandra (East), Mumbai 400098. CIN: U72900MH1993PLC131900, GST: 27AAACI0995H1ZG

AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED MARCH 31, 2024

Quarter Ended Year Ended **Particulars** March 31, 2024 March 31, 2023 March 31, 2024 March 31, 2023 6,938.7 4,516.8 26,289.8 13,743.0 Total Income from Operations Net Profit/(Loss) for the period before tax, exceptional and/or 81.1 1,744.6 5,855.1 extraordinary items) 1,328.6 Net Profit/(Loss) for the period before tax (after exceptional and/or 81.1 5,855.1 1,744.6 extraordinary items) Net Profit/(Loss) for the period after tax (after exceptional and/or 48.9 4,361.7 1,278.4 extraordinary items) Total Comprehensive Income for the period (comprising Profit/(Loss) for the period (after tax) and Other 48.4 4,365.0 1,284.6 Comprehensive Income (after tax)] Paid-up equity share capital face value ₹ 100,000/- each) 1,563.4 1,563.4 1,563.4 1,563.4 Reserves (excluding 14,259.0 evaluation reserves 16,957.4 14,259.0 16,957.4 Securities Premium Account Net worth 18,520.8 15,822.4 18,520.8 15,822.4 10 Paid up debt capital/outstanding debt 3,19,581.2 3,02,792.1 3,19,581.2 3.02,792.1 11 Outstanding Redeemable Preference Shares 12 Debt equity ratio 19.14 17.26 17.26 19.14 13 Earnings per share(in ₹) Basic and diluted EPS* 63,208.4 3,127.8 81,770.5 2,78,988.1 466.6 466.6 14 Capital redemption reserve 466.6 15 Debenture redemption reserve 16 Debt Service Coverage Ratio 17 Interest Service Coverage Ratio 3.67 41.42 6.38 6.21 18 Current ratio 1.07 1.06 1.07 1.06 19 Long term debt to working capital ratio 0.15 0.15 0.20 0.20 20 Current liability ratio 0.99 0.99 0.99 0.99 21 Total debts to Total Assets ratio 0.89 0.88 0.89 0.88 22 Debtors turnover (in times) 23.53 16.70 85.19 (annualised) 7.22 23 Capital to Risk-Weighted Assets 42.90% Ratio (CRAR) % 26.58% 26.58% 42.90% 24 Operating margin % 19.15% 1.78% 22.29% 12.76% 25 Net profit margin % 14.24% 16.60% 9.35% 1.07%

1 The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Bombay Stock Exchange under regulation 52 of the Listing Regulations. The full format of the quarterly financial results is available on the websites of the Bombay Stock Exchange(www.bseindia.com) and the company (www.icicisecuritiespd.com).

2 For the other line items referred in regulation 52(4) of the Listing Regulations, pertinent disclosures have been made to the Bombay Stock Exchange and can be accessed on the URL (www.bseindia.com).

The financial results have been approved by the Board of Directors at its meeting held on April 19, 2024.

4 The Auditors' Report on the financial statements of the Company for the year ended March 31, 2024 is unqualified. 5 The financial statements have been prepared as per the format prescribed in Division III of Schedule III of the

Companies Act, 2013. 6 The financial results have been prepared in accordance with the recognition and measurement principles of IND AS

prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant Rules issued thereunder and other accounting principles generally accepted in India

There is no separate reportable segment for the Company as per IND AS 108 - 'Operating Segments'. 8 There have been no deviations in the use of proceeds of issue of debt securities from the objects stated in the offer

9 The Board of Directors at its meeting held on April 12, 2023 had recommended final dividend amounting to ₹ 766.1 million (₹ 49,000/- per equity share) for the year ended March 31, 2023. The same was approved by the shareholders

in the annual general meeting held on June 19, 2023. This dividend has been paid on June 23, 2023. 10 The Board of Directors at its meeting held on October 12, 2023 had approved the first interim dividend of ₹300.2 million. (₹ 19200/- per equity share) for the period ended September 30, 2023 (Nil for the period ended September 30,

2022). This dividend has been paid on October 18, 2023. 11 The Board of Directors at its meeting held on January 18, 2024 have approved the second interim dividend of ₹ 600.3 million (₹ 38,400/- per equity share) for the period ended December 31, 2023 (Nil for the period ended

12 The Board of Directors at its meeting held on April 19, 2024 have recommended final dividend on equity shares

amounting to ₹ 1,699.4 million (₹108,700/- per equity share) for the year ended March 31, 2024. Payment of this final

dividend is subject to the approval of the shareholders in the annual general meeting of the Company. For and on behalf of the Board of Directors

> Shailendra Jhingan Managing Director & CEO

PUSHPSONS INDUSTRIES LIMITED Regd. Office: B-40, Okhla Industrial Area, Phase -I New Delhi- 110020 CIN: L74899DL1994PLC059950

Tel: +91-11-41610121 Fax: +91-11-41058461 Email id: info@pushpsons.com Website: www.pushpsons.com Pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listin

Obligation and Disclosure Requirements) Regulation, 2015, notice is hereby given that a meeting of Board of Directors is scheduled to be held on Wednesday, May 22, 2024 at New Delhi, inter-alia t consider and approve the audited financial results (Standalone) of the Company for the year/quarter ended March 31, 2024. The said notice may be accessed on the Company's website

http://www.pushpsons.com also on the website of the stock exchange at http://www.bseindia.com For Pushpsons Industries Limited

Pankaj Jain Place: New Delhi Director Date: April 20, 2024

LOSS OF SHARE CERTIFICATE

Notice is hereby given that following shares of Timken India Itd regd office Bangalore have been lost.

Folio No.	Name of the shareholder	Share cer- tificate no.	Distinc- tive nos.	No. of share
SV01674	VIJAY KUMAR (SINCE DECEAASED)	42091	38207901- 38208000	100
SV02107	VIJAY KUMAR (since deceased)	200306	63013587- 63013636	50
SV01737	VIJAY KUMAR (since deceased)	219341	63655986- 63656035	50

I/We PANKAJ LEKHI successor/Legal heir(s) to the estate of Late VIJAY KUMAR has/have applied to the Company for issue of duplicate share certificate(s) in lieu of the above. Any person having any objection to the issue of duplicate Share certificate(s) in lieu of the original share certificate(s) as aforesaid is requested to lodge his/ her/their objection thereto with the Company at their above address or to its Registrars C B MANAGEMENT SERVICES (P) LTD., P-22, Bondel Road, Kolkata-700 019 in writing within 7 days from the date of publication.



Punjab & Sind Bank (A Govt. of India Undertaking) H.O. Law & Recovery Department E-mail: ho.fr@psb.co.in

Where service is a way of life **PUBLIC NOTICE**

REQUEST FOR EXPRESSION OF INTEREST (EOI) FOR EMPANELMENT OF INSOLVENCY PROFESSIONAL ENTITIES (IPES) PUNJAB & SIND BANK (PSB) invites 'Expression of Interest (EoI) for empanelment of

Insolvency Professional Entities (IPEs)' registered with Insolvency and Bankruptcy Board of India (IBBI), having membership of Insolvency Professional Agency. Details of Events:

Availability of EOI Document	FOI document can be downloaded from website (https://punjabandsindbank.co.in/ content/public-notice)
Last date of submission of response to EOI	30.06.2024
Address and contact details for Communication	Zonal office address (https://punjabandsindbank.co.in/content/ public-notice)

The EoIs to be submitted in sealed envelope containing complete set of hard copy of EoI and all supporting documents by Post or delivered in person to the nearest (From the Registered office of IPEs) Zonal Office(s)/SAMverT of the Bank. Any applications submitted or sent to any other office of PSB including Branch / Vertical / Zonal Office and any other Office shall not be entertained. Please refer website for more details. Issued by Date: 19-04-2024 Dy. General Manager (L&R)

DATASOFT APPLICATION SOFTWARE (INDIA) LIMITED CIN: L31100TN1992PLC156105 Registered Office: No - 42, Commercial Complex, Hiranandani Parks, Senthamangalam Village, Greater Chennai, Vadakkupattu, Kanchipuram, Chengalpattu, Tamil Nadu, India – 603 204

NOTICE OF EXTRA ORDINARY GENERAL MEETING AND REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that the Extra Ordinary General Meeting ('EGM') of the Members of the Company will be held on Saturday, 11th May, 2024 at 3:00 P.M. through Video Conferencing (VC) / Other Audio Video Means (OAVM) to transact the special businesses EGM will be held through VC/OAVM without physical presence of the Members and in

compliance with the applicable provisions of the Companies Act, 2013 ('the Act') read with rules made thereunder and Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No.17/2020 dated April 13, 2020 issued by the Ministry of Corporate Affairs followed by Circular No. 20/2020 dated May 05, 2020 and Circular No. 02/2021 dated January 13, 2021 and all other relevant circulars issued from time to time issued by the Ministry of Corporate Affairs "MCA Circulars") and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('Listing Regulations) and Circular dated May 12, 2020 issued by Securities and Exchange Board of India ('SEBI Circular') to transact the business as set out in the Notice of the EGM. Members attending the EGM through VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the guorum under

In compliance with the above circulars, the EGM Notice has been electronically sent on Friday, 19th April, 2024 to those Members whose names appeared in the Register of Members / Register of Beneficial owners as on close of business hours on Friday, 12th April, 2024 and who have registered their email addresses with the Depository Participants or with the Registrar & Share Transfer Agent of the Company ("R&T Agent") or with the Company. The Notice of the EGM is also available on the Company's website at www.software13.in, website of stock exchange i.e. BSE Limited at www.bseindia.com and on website of e-voting facility provider i.e. National Securities Depository Limited ("NSDL") at **www.evoting.nsdl.com**.

Manner of updating e-mail address is a blow: Members holding shares in Dematerialized mode, who have not registered/updated their email addresses with their Depository Participants, are requested to register/update their email addresses with their respective Depository Participants with whom they maintain

their Demat Account a) The Company has provided the facility to the Members to cast their vote on the matters set forth in EGM Notice, either by way of "remote e-voting" facility, prior to the EGM or by way of electronic voting system during the EGM. The instructions for joining the EGM and the manner of participation and voting are provided in the Notice of the EGM.

b) The manner of voting by the Members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email address, facility for voting shall be exercised through electronic means at EGM.

c) A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off date i.e. May 04, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting or participation at the EGM and

voting through electronic voting system thereat. d) The remote e-voting will commence on Wednesday, 8th May, 2024 at 9:00 A.M. (IST) on and be concluded on Friday, 10th May, 2024 at 5:00 P.M. (IST). e) Any Person, who acquires shares of the Company and becomes member of the

Company after dispatch of notice of EGM and who holds Shares of the Company as of cut-

off date i.e., 4th May, 2024, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However, if holder is already registered with NSDL for remote evoting then the use of existing user ID and password for casting the vote shall work. f) E-voting shall not be allowed beyond Friday, 10 th May, 2024 at 5:00 P.M. (IST).

g) Further the facility for voting through electronic voting system will also be made available during the EGM, to the Members who are attending the EGM and have not already cast

their vote(s) through remote e-voting. h) Members who have cast their vote by remote e-voting may also attend the EGM, but shall not be allowed to vote again at the EGM.

i) If any Member wishes to get a printed copy of the EGM notice, the Company shall send the same, free of cost, upon receipt of request from the Member. j) A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be

entitled to avail the facility of remote e-voting;

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30 or send a request at evoting@nsdl.co.in. Members are requested to carefully read all the Notes set out in the Notice of the EGM and

in particular, instructions for joining the EGM, manner of casting vote through remote evoting or through electronic voting system during the EGM. Place: Tamil Nadu For, Datasoft Application Software (India) Limited Date: 19th April, 2024

Uma Nandam Whole-time Director DIN: 02220048

financialexp.epapr.in _______

Mumbai, April 19, 2024

December 31, 2022). This dividend has been paid on January 23, 2024.

Kolkata

THREAT TO MINERS AFTER SOFTWARE UPDATE

Bitcoin 'halving' cuts supply of new tokens

Halving can be a positive catalyst for bull market

BLOOMBERG April 20

A HIGHLY ANTICIPATED Bitcoin software update called the "halving" has been completed, dealing potential blow to the companies that make money by ensuring that the digital currency functions smoothly and securely.

The once-every-four-years event cut in half the so-called mining reward, which is the amount of Bitcoin released from the network to compensate companies known as miners for validating transactions. The modification went into effect as of 8.10 pm Friday evening New York time, according to data from analytics website mempool.space Blockchain.com. The price of Bitcoin was little changed near the \$64,000 level following the halving.

This change to the rewards was all by design and preordained by the code that runs Bitcoin's blockchain.

The supposed anonymous creator of Bitcoin, Satoshi Nakamoto, sought to use the halving mechanism to maintain an eventual hard cap of 21 million Bitcoin in order to keep the original cryptocurrency from being inflationary.

As a result of this halving, the fourth since 2012, the daily reward paid to miners will drop to 450 Bitcoin from 900.

Bitcoin advocates expect the halving to be a positive catalyst for the latest bull market since it further reduces the supply of new tokens at a time when demand for them has risen from new exchange-traded funds that directly hold the digital asset. Proponents of the original cryptocurrency such as MicroStrategy Chairman Michael Saylor have touted it is a better store of

TOKEN OFFLOAD



lose billions of dollars in revenue a year

■ Miners stand to

Bullishness may be dampened by macroeconomic influences, such as signals from the Federal Reserve and conflict in the Middle East

■ The next halving is set to take place in 2028 and reward will be reduced to 1.5625 from 3.125

value than traditional fiat currencies, which they say are more vulnerable to inflation.

Still, while Bitcoin has rallied to records following past halvings, market watchers including analysts from JPMorgan Chase and Deutsche Bank AG had predicted that the event was pretty much priced into the market.

"As expected, the halving was fully priced

Rising transaction in so price movefees may help some ment was limminers stay afloat as said Kok Kee **the rewards continue** Chong, chief to dwindle executive officer of Singaporebased AsiaNext, a

digital-asset exchange for institutional investors. "Now the industry will have to wait and see whether a rally will occur in the coming weeks amid sustained institutional interest." Notably, the dilutive effect of Bitcoin mining

decreases with each halving. While the number of tokens mined in the cycle that followed the first halving amounted to 50% of Bitcoin outstanding at the time the halving took effect, new supply in the upcoming cycle will only amount to 3.3%, according to data compiled by *Bloomberg*. Bullishness toward Bitcoin in the near term may be dampened by macro-

signals from the Federal Reserve that interest-rate cuts are on hold and conflict in the Middle East, according to Edward Chin, co-founder of Parataxis Capital. "We are likely to chop a bit over the coming quarter until there is clarity on the macro

front," Chin said. "During that

time, the primary driver of

price will likely continue to be

economic influences, such as

ETF fund flows." main impact from the halving expected to be on Bitcoin mining companies rather than the

actual price of

the cryptocurrency. The blockchain update is poised to wipe out billions of dollars in annual revenue for miners, though the effect will be mitigated if the cryptocurrency's price continues to rise.

Bitcoin mining is an energy-intensive process, in which miners use specialised computers to validate transactions on the blockchain.

Large-scale miners such as Marathon Digital Holdings and Riot Platforms have spent billions of dollars on acquiring energy, purchasing mining equipment and

building out data centres. JPMorgan expects the sector to consolidate, with publicly-traded firms gaining market share.

"Publicly-listed Bitcoin miners are well positioned to take advantage of the new environment, mainly due to greater access to funding and in particular equity financing," JPMorgan analysts wrote in a note this week. "This helps them to scale their operations and invest into more efficient equipment." Past halvings have been completed with no discernible disruption to the functioning of the Bitcoin blockchain.

The next halving is set to take place in 2028 and the reward will be reduced to 1.5625 from 3.125 for a miner that successfully processes a block of transaction data. The average time to finish a block is around 10 minutes. There are expected to be 64 Bitcoin halvings before the 21 million cap is reached sometime around 2140, at which point halvings will cease and the blockchain will stop issuing new tokens.

When that happens, Bitcoin miners will have to rely on transaction fees, their other revenue source besides mining rewards. Rising transaction fees may help some miners stay afloat as the rewards continue to dwindle, yet those fees are currently only a small portion of total revenue for miners.

Tokyo Games: 23 Chinese swimmers competed after positive doping tests

ASSOCIATED PRESS Sydney, April 20

AN AUSTRALIAN NEWSPA-**PER** says 23 Chinese swimmers were cleared to compete at the Tokyo Olympics despite testing positive to doping because world governing bodies agreed with Chinese authorities and ruled that the tests had been contaminated. The Daily Tele*graph* in Sydney said Saturday that the swimmers tested positive for trimetazidine, a heart medication, at a training camp held months before the 2020 Tokyo Games, which were delayed until 2021 due to the Covid-19 pandemic.



The 30-member Chinese swimming contingent won six medals in Tokyo, including three golds

anti-doping authorities found the results of the tests were Adverse Analytical Findings (AAF) but cleared the swimmers without any penalties after finding that the samples were flagged as positive as a result of contamination. The 30-member Chinese swim won six medals in Tokyo,

including three golds. The newspaper said that the World Anti-Doping Agency (WADA) and World Aquatics — then called FINA — were both notified of the positive samples but that both groups agreed the results of the tests were caused by contamination and did not sanction any of the athletes who tested positive.

"World Aquatics is confident that these AAFs were handled diligently and professionally, and in accordance with all applicable anti-doping regula tions, including the World Anti-Doping Code," the newspaper quoted World Aquatics as saying.

Pak makes formal request to IMF for next bailout

PAKISTAN HAS MADE a formal request to IMF for seeking the next bailout package in the range of \$6 to 8 billion with the possibility of augmentation through climate financing, a media report said on Saturday.

Cash-strapped Pakistan also requested to dispatch the International Monetary Fund (IMF) review mission next month to firm up details of the next bailout package for three years under the Extended Fund Facility (EFF). However, the exact size and timeframe of the new package will only be determined after evolving consensus on the major contours of the next programme in May 2024, Geo News reported from Washington. A high-level Pakistani delegation led by Finance Minister Muhammad Aurangzeb is currently visiting Washington to attend the annual spring meetings of the IMF/World Bank.

Although Pakistani authorities are pitching a rosy picture of the economy, the IMF in its latest Regional Economic Outlook (REO) released by Middle East and Central Asia (ME and CA) said the cash-strapped country's external buffers deteriorated, mostly reflecting ongoing debt service, including Eurobond repayments.

US imposes sanctions on Chinese firms aiding Pak missile project

PRESS TRUST OF INDIA Washington, April 20

THE US HAS slapped sanctions on three Chinese companies and one from Belarus for supplying missile-applicable items for Pakistan's ballistic missile programmes, including its longrange missile programme, the department has state announced. The names of the companies are Xi'an Longde Technology Development, Tianjin Creative Source International Trade and Granpect from China and Minsk Wheel Tractor Plant from Belarus.

These entities "have engaged in activities or transactions that have materially contributed to, or pose a risk of materially contributing to, the proliferation of weapons of mass destruction or their means of delivery, including any efforts to manufacture, acquire, possess, develop, transport, transfer or use such items, by Pakistan," state department spokesperson Matthew Miller said. Miller said the US is committed to strengthening the global nonproliferation regime by taking action to disrupt procurement networks supporting proliferation activities of concern.China,an

all-weather ally of Pakistan, has been the main supplier of arms and defence equipment to



China has been the main supplier of defence equipment to Islamabad's military modernisation programme

Islamabad's ambitious military modernisation programme. The Minsk Wheel Tractor Plant in Belarus supplied special vehicle chassis to Pakistan's long-range ballistic missile programme. Such chassis are used as launch support equipment for ballistic missiles by Pakistan's National Development Complex (NDC), which is responsible for the development of Missile Technology Control Regime Category (MTCR) I ballistic missiles, according to a State Department Factsheet.

China's Xi'an Longde Technology Development Company, supplied missile-related equipment, including a filament winding machine, to Pakistan's longrange ballistic programme that the US said was destined for Pakistan's NDC. Filament winding machines can be used to produce rocket motor cases. Tianjin Creative Source International Trade supplied missile-related equipment to Pakistan's long-range ballistic missile programme, including stirwelding equipment.

AICICI Securities Primary Dealership Limited

501B, First International Financial Centre (FIFC), Plot No. C 54 & 55, G Block, Bandra Kurla Complex (BKC), Bandra (East), Mumbai 400098. CIN: U72900MH1993PLC131900, GST: 27AAACI0995H1ZG

AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED MARCH 31, 2024 Sr.

OI.	11/55 SV 500	1,775,775,775	100000000000000000000000000000000000000	10,20000000	C 2010000
Vo.	Particulars	March 31, 2024	March 31, 2023	March 31, 2024	March 31, 2023
	5 to 1970 to 22 to	(Audited)	(Audited)	(Audited)	(Audited)
1	Total Income from Operations	6,938.7	4,516.8	26,289.8	13,743.0
2	Net Profit/(Loss) for the period				A5
	(before tax, exceptional and/or				
	extraordinary items)	1,328.6	81.1	5,855.1	1,744.6
3	Net Profit/(Loss) for the period				
	before tax (after exceptional and/or	4 000 0	21.4	5.055.4	47440
4	extraordinary items)	1,328.6	81.1	5,855.1	1,744.6
4	Net Profit/(Loss) for the period after tax (after exceptional and/or				
	extraordinary items)	988.2	48.9	4,361.7	1,278.4
5	Total Comprehensive Income for	500.2	50.0	14,001.1	THE PARTY.
Ψ.	the period [comprising Profit/(Loss)				
	for the period (after tax) and Other	52450.00	ero imi		
	Comprehensive Income (after tax)]	988.4	48.4	4,365.0	1,284.6
6	Paid-up equity share capital				
	(face value ₹ 100,000/- each)	1,563.4	1,563.4	1,563.4	1,563.4
7	Reserves (excluding				
	revaluation reserves)	16,957.4	14,259.0	16,957.4	14,259.0
8	Securities Premium Account		1000000	F-1000000000000000000000000000000000000	2000
9	Net worth	18,520.8	15,822.4	18,520.8	15,822.4
10	Paid up debt capital/outstanding debt	3,19,581.2	3,02,792.1	3,19,581.2	3,02,792.1
11	Outstanding Redeemable				
	Preference Shares	150	w-23-2		a Marian
12		17.26	19.14	17.26	19.14
13	Earnings per share(in ₹)		V = 17 - 477 / 7 - 170		
	Basic and diluted EPS*	63,208.4	3,127.8	2,78,988.1	81,770.5
14	Capital redemption reserve	466.6	466.6	466.6	466.6
	Debenture redemption reserve		-	*	8
16	10.00 DENERGE # 250 DE	0.68	0.10	0.82	0.22
17	Interest Service Coverage Ratio	41.42	6.38	6.21	3.67
18	TO THE WORLD TO SELECT THE SECOND TO SEE	1.07	1.06	1.07	1.06
19	Long term debt to working capital ratio	0.15	0.20	0.15	0.20
20	Current liability ratio	0.99	0.99	0.99	0.99
21	Total debts to Total Assets ratio	0.89	0.88	0.89	0.88
22	Debtors turnover (in times)		11-1-1-1		
	(annualised)	23,53	7.22	16.70	85.19
23	Capital to Risk-Weighted Assets	00 500	10.000	00.500/	40.000
24	Ratio (CRAR) %	26.58%	42.90%	26.58%	42.90%
24		19.15%	1.78%	22.29%	12.76%
25	Net profit margin %	14.24%	1.07%	16.60%	9.35%

The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Bombay Stock Exchange under regulation 52 of the Listing Regulations. The full format of the quarterly financial results is available on the websites of the Bombay Stock Exchange(www.bseindia.com) and the company (www.icicisecuntiespd.com).

2 For the other line items referred in regulation 52(4) of the Listing Regulations, pertinent disclosures have been made to the Bombay Stock Exchange and can be accessed on the URL (www.bseindia.com).

3 The financial results have been approved by the Board of Directors at its meeting held on April 19, 2024.

4 The Auditors' Report on the financial statements of the Company for the year ended March 31, 2024 is unqualified.

5 The financial statements have been prepared as per the format prescribed in Division III of Schedule III of the

6 The financial results have been prepared in accordance with the recognition and measurement principles of IND AS prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant Rules issued thereunder and other

accounting principles generally accepted in India.

7 There is no separate reportable segment for the Company as per IND AS 108 - 'Operating Segments'. 8 There have been no deviations in the use of proceeds of issue of debt securities from the objects stated in the offer

9 The Board of Directors at its meeting held on April 12, 2023 had recommended final dividend amounting to ₹ 766.1

million (₹ 49,000/- per equity share) for the year ended March 31, 2023. The same was approved by the shareholders in the annual general meeting held on June 19, 2023. This dividend has been paid on June 23, 2023

10 The Board of Directors at its meeting held on October 12, 2023 had approved the first interim dividend of ₹ 300.2 million

(₹ 19200/- per equity share) for the period ended September 30, 2023 (Nil for the period ended September 30, 2022). This dividend has been paid on October 18, 2023. 11 The Board of Directors at its meeting held on January 18, 2024 have approved the second interim dividend of

₹ 600.3 million (₹ 38,400/- per equity share) for the period ended December 31, 2023 (Nil for the period ended December 31, 2022). This dividend has been paid on January 23, 2024. 12 The Board of Directors at its meeting held on April 19, 2024 have recommended final dividend on equity shares

amounting to ₹ 1,699.4 million (₹108,700/- per equity share) for the year ended March 31, 2024. Payment of this final dividend is subject to the approval of the shareholders in the annual general meeting of the Company. For and on behalf of the Board of Directors

> Shailendra Jhingan Managing Director & CEO

UK to commemorate role of Indian soldiers from World Wars

London, April 20

PRESS TRUST OF INDIA

ALOCAL COUNCIL in the seaside resort of Brighton in south-east England has approved plans for an annual multi-faith event to commemorate the role of Indian soldiers in the two World Wars at the town's India Gate memorial from October this year. The India Gate was presented to the people of Brighton by the "princes and people of India" as a gesture of thanks for the care provided by the town's hospitals and is "dedicated to the use of the inhabitants of Brighton." It was

unveiled by the Maharaja of Patiala, Bhupinder Singh, on October 26, 1921, and stands at the southern entrance of the Royal Pavilion – one of three buildings in Brighton serving as a base hospital which treated these soldiers from undivided India wounded on the Western front. These included soldiers from the modern-day countries of India, Pakistan, Bangladesh, Nepal, Myanmar and Bhutan. "By holding a day of remembrance, the city can preserve the memories of the undivided Indian soldiers who fought for Britain in the war and ensure that this vital history is more widely understood and recognised by and for contemporary generations," notes the Brighton and Hove Council's report.

NOTICE

NOTICE is hereby given that the share certificate for 1332 Equity Shares bearing Folio No. K006757 Certificate No. 424329 and distinctive nos. 1242534299 -1242535630 and share certificate for 1332 Equity Shares bearing Folio No. K005757 Certificate No. 2011220 and distinctive nos 4193315 - 4194646 of Mahindra & Mahindra Ltd standing in the name(s) of Kasi Bheemasena Rao and Kasi Prabhavathi Rao has/have been lost or mislaid and the undersigned has/have applied to the company to issue duplicate Certificate(s) for the said shares. Any person who has a claim in respect of the said shares should lodge such claim with the company at its Registered office Gateway Building, Apollo Bunder, Mumbai 400001 within 15 days from this date else the company will proceed to issue duplicate Certificate(s).

Kasi Bheemasena Rao, Kasi Prabhavathi Rao Names of the Shareholder(s) Date: 20.04.2024

PUSHPSONS INDUSTRIES LIMITED Regd. Office: B-40, Okhla Industrial Area, Phase -I New Delhi- 110020 CIN: L74899DL1994PLC059950

Tel: +91-11-41610121 Fax: +91-11-41058461 Email id: info@pushpsons.com Website: www.pushpsons.com Pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing

Obligation and Disclosure Requirements) Regulation, 2015, notice is hereby given that a meeting of Board of Directors is scheduled t be held on Wednesday, May 22, 2024 at New Delhi, inter-alia t consider and approve the audited financial results (Standalone) of the Company for the year/quarter ended March 31, 2024. The said notice may be accessed on the Company's website a

http://www.pushpsons.com also on the website of the stock For Pushpsons Industries Limited

Place: New Delhi

Date: April 20, 2024

Pankaj Jain Director

LOSS OF SHARE CERTIFICATE

Notice is hereby given that following shares of Timken India Itd regd office Bangalore have been lost

Folio No.	Name of the shareholder	Share cer- tificate no.	Distinc- tive nos.	No. of share
SV01674	VIJAY KUMAR (SINCE DECEAASED)	42091	38207901- 38208000	100
SV02107	VIJAY KUMAR (since deceased)	200306	63013587- 63013636	50
SV01737	VIJAY KUMAR (since deceased)	219341	63655986- 63656035	50

I/We PANKAJ LEKHI successor/Legal heir(s) to the estate of Late VIJAY KUMAR has/have applied to the Company for issue of duplicate share certificate(s) in lieu of the above. Any person having any objection to the issue of duplicate Share certificate(s) in lieu of the original share certificate(s) as aforesaid is requested to lodge his/ her/their objection thereto with the Company at their above address or to its Registrars C B MANAGEMENT SERVICES (P) LTD., P-22, Bondel Road, Kolkata-700 019 in writing within 7 days from the date of publication.



PUBLIC NOTICE REQUEST FOR EXPRESSION OF INTEREST (EOI) FOR EMPANELMENT

OF INSOLVENCY PROFESSIONAL ENTITIES (IPES)

PUNJAB & SIND BANK (PSB) invites 'Expression of Interest (EoI) for empanelment of Insolvency Professional Entities (IPEs)' registered with Insolvency and Bankruptcy Board of India (IBBI), having membership of Insolvency Professional Agency. Details of Events:

Availability of EOI Document	from website (https://punjabandsindbank.co.in/ content/public-notice)
Last date of submission of response to EOI	30.06.2024
Address and contact details for Communication	Zonal office address (https://punjabandsindbank.co.in/content/ public-notice)

The EoIs to be submitted in sealed envelope containing complete set of hard copy of EoI and all supporting documents by Post or delivered in person to the nearest (From the Registered office of IPEs) Zonal Office(s)/SAMverT of the Bank. Any applications submitted or sent to any other office of PSB including Branch / Vertical / Zonal Office and any other Office shall not be entertained. Please refer website for more details Issued by Date: 19-04-2024 Dy. General Manager (L&R)

DATASOFT APPLICATION SOFTWARE (INDIA) LIMITED Registered Office: No - 42, Commercial Complex, Hiranandani Parks, Senthamangalam Village, Greater Chennai, Vadakkupattu Kanchipuram, Chengalpattu, Tamil Nadu, India - 603 204

NOTICE OF EXTRA ORDINARY GENERAL MEETING AND REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that the Extra Ordinary General Meeting ('EGM') of the Members of the Company will be held on Saturday, 11th May, 2024 at 3:00 P.M. through Video Conferencing (VC) / Other Audio Video Means (OAVM) to transact the special businesses

EGM will be held through VC/OAVM without physical presence of the Members and in

compliance with the applicable provisions of the Companies Act, 2013 ('the Act') read with rules made thereunder and Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No.17/2020 dated April 13, 2020 issued by the Ministry of Corporate Affairs followed by Circular No. 20/2020 dated May 05, 2020 and Circular No. 02/2021 dated January 13, 2021 and all other relevant circulars issued from time to time issued by the Ministry of Corporate Affairs "MCA Circulars") and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('Listing Regulations) and Circular dated May 12, 2020 issued by Securities and Exchange Board of India ('SEBI Circular') to transact the business as set out in the Notice of the EGM. Members attending the EGM through VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the guorum under

In compliance with the above circulars, the EGM Notice has been electronically sent on Friday, 19th April, 2024 to those Members whose names appeared in the Register of Members / Register of Beneficial owners as on close of business hours on Friday, 12th April, 2024 and who have registered their email addresses with the Depository Participants or with the Registrar & Share Transfer Agent of the Company ("R&T Agent") or with the Company. The Notice of the EGM is also available on the Company's website at www.software13.in, website of stock exchange i.e. BSE Limited at www.bseindia.com and on website of e-voting facility provider i.e. National Securities Depository Limited

Manner of updating e-mail address is a blow:

set forth in EGM Notice, either by way of "remote e-voting" facility, prior to the EGM or by way of electronic voting system during the EGM. The instructions for joining the EGM and the manner of participation and voting are provided in the Notice of the EGM.

be exercised through electronic means at EGM.

only shall be entitled to avail the facility of remote e-voting or participation at the EGM and voting through electronic voting system thereat.

d) The remote e-voting will commence on Wednesday, 8th May, 2024 at 9:00 A.M. (IST) on and be concluded on Friday, 10th May, 2024 at 5:00 P.M. (IST). e) Any Person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of notice of EGM and who holds Shares of the Company as of cutoff date i.e., 4th May, 2024, may obtain the login ID and password by sending a request at

during the EGM, to the Members who are attending the EGM and have not already cast

h) Members who have cast their vote by remote e-voting may also attend the EGM, but shall not be allowed to vote again at the EGM.

i) If any Member wishes to get a printed copy of the EGM notice, the Company shall send the same, free of cost, upon receipt of request from the Member

beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting: In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for

send a request at evoting@nsdl.co.in. Members are requested to carefully read all the Notes set out in the Notice of the EGM and in particular, instructions for joining the EGM, manner of casting vote through remote evoting or through electronic voting system during the EGM.

Date: 19th April, 2024

financialexp.epapr.in CHENNAI/KOCHI

DIN: 02220048

("NSDL") at **www.evoting.nsdl.com**.

Members holding shares in Dematerialized mode, who have not registered/updated their email addresses with their Depository Participants, are requested to register/update their email addresses with their respective Depository Participants with whom they maintain a) The Company has provided the facility to the Members to cast their vote on the matters

b) The manner of voting by the Members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email address, facility for voting shall

c) A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-off date i.e. May 04, 2024

evoting@nsdl.co.in. However, if holder is already registered with NSDL for remote evoting then the use of existing user ID and password for casting the vote shall work. f) E-voting shall not be allowed beyond Friday, 10 th May, 2024 at 5:00 P.M. (IST). g) Further the facility for voting through electronic voting system will also be made available

their vote(s) through remote e-voting.

j) A person, whose name is recorded in the register of members or in the register of Shareholders and e-voting user manual for Shareholders available at the download section

For, Datasoft Application Software (India) Limited Place: Tamil Nadu

of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30 or

Uma Nandam

Whole-time Director

Mumbai, April 19, 2024

கடற்படை புதிய தலைமை தளபதி நியமனம்!



புதுடெல்லி, ஏப்.21– இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி யாக தினேஷ்குமார் திரி பாதி நியமிக்கப்ப ட்டுள்

.... இவர் துணைத்தளபரதியாக துணைத்தள் பரதுயாக தற்போது பதவி வகித்து வருகிறார். இந்திய கடற்ப டையின் தற்போதைய தலைமைத் தளபதி ஆர். ஹரிகுமாரின் பதவிக்கா

சுதாவுக்கு, சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம்

லம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதைய டுத்து தினேஷ்குமார் திரி பாதி பதவியேற்கவுள் ளார். இதுதொடர்பாக மத்தியபாதுகாப்புஅமைச் சகம் வெளியிட்ட அறிக் கையில், 'இந்திய கடற்ப

பை யின் துணை உள்ள த்தளபதியாக உள்ள தினேஷ்குமார் திரிபாதி ஏப்ரல் 30–ஆம் தேதிமு தல் கடற்படையின் தலை

பாராளுமன்ற தேர்தலில்

பெற் நியிபிலி பி. மைத்தளபதியாக நியமிக் கப்பட்டது.
1964, மே 15-இல் பிறந்த திர்பாக் பிறந்த திர்பாதி 1985, ஜூலை 1-ஆம் தேதி முதல் கடற்படையில் பணியாற்றி வருகிறார். தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு போர்மு நைகளில் திருணரான இவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக துறை நீற்யான அனுபவம் பெற்றவரா அனுபவம் பெற்றவர வார். இந்திய கடற்படை வார். இந்தய கடற்படை யின் துணைத்தளபதியாக பதவியேற்கும் முன்பு மேற்கு மற்றும் கிழக்கு கப் பல் தளங்களில் பணியாற் நியுள்ளார். மேலும் 'ஜஎன் எஸ்வினோஷ்' போர்க் கப்பலின் கமாண்டர் உள் கப்பல்ன கமாணடா உள் பட கடற்படையின் பல் வேறு பிரிவுகளில் அவர் பணியாற்றியுள்ளார். அமெரிக்கா மற்றும் கோவாவில் உள்ள கடற் படை கல்லூரியிலும்அ வர் பயிற்சி பெற்றுள்ளார்.

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்தமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை நீரை இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இ அகற்றும் பணியில் நகராட்சி ஊழியாகள் மும்முரமாக ஈடுபட்டன

தமிழகத்தில்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாள் மழை பெய்ய வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை: ஏப்.21-தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட் டங்களில் 5 நாள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்

துள்ளது சென்னை ஆய்வுமையம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில்

மிட்ட செய்திக்குற்பங்க கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல தீழடுக்கு நிலவுகிறது. இதன் காரண மாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்

சென்னை, ஏப்.21.
ஈரோட்டில் வாக்காளர்க ளுக்கு வியாபாரி ஒருவர் 25 கிலோ அரிசிக்கு ரூ.200 தள்ளுபடி அளித்த செயல் அனைவரையும் கவர்ந் துள்ளது. தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதினை வலியுறுத்தும் வகையும் பல் கோக்கல் சணையும் பல்

வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல வி ழி ப் பு ண ர் வு நிகழ்ச்சிகளை நடத்தியது. அதே கோல் கணியார் அமைப்புகள் வாக்களிக்க வலியுறத்தி பிரசாரம் செய் தன. பேலும் ஒரு சிலர் வாக்களித்தால் இலவச உணவு, தேனிர் மற்றும் ஒட்டல்களில் சதுகைகள் அளிப்பது நடந்து வருகி நிலையில் ஏரோடை சேர்ந்த அரிசி வியாயாரி காமிநாதன் (42) வாக்களிப்பதை ஊக்கு விக்கும் வகையில் சலுகை அவித்துள்ளார்.

ரார். அந்த வாக்களித்து

அளித்துள்ளார்.



றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றுஒ ரிரு இடங்களில் இடி, மின் னலுடனும், 21, 22, 23 தேதிகளில் லேசானது தேத்கள்ல கூசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 24,25ல் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நில

ஈரோட்டில் வாக்காளர்களுக்கு சலுகை: 25 கீலோ அரிசிக்கு ரூ. 200 தள்ளுபடி

வழங்கீ வியாபாரி அதிரடி !

சறமற குறையக்கூடும். சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளில் வானம் ஓர ளவு மேகமூட்டத்

ளவு மேகமூட்டத் து டட்டத் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்ப நிலை 82 டிகிரி ஃபாரன் ஹீட்அளவை ஒட்டி இருவாறு செய்திக்குறிப்பில் கூறப்

வரை வாக்களிக்க பின்னர் சுமார் வாக்களாத்த பாணா சுமார் 90 வாடிக்கையாளர் கள் அரிசி வாங்க வந்தனர் எனது வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து ள்

வரும்பற்பு கவக்கது வி எது. தள்ளுபடிக்காக அரி சியின் தரத்தைக் குறைக்க வில்லை.எனக்கு அரிசி வழங்கும் நான்கு அரிசி ஆலை உரிமையாளர்களி டம் இதுகுறித்து ஏற்க னவே பேசினேன். உண்

மையில், எனக்கு ஒரு பைக்கு ரூ. 40 இழப்பு ஏற்

பைக்கு ரூ. 40 இழப்பு ஏற் படுகிறது. தள்ளுபடி என் பது விற்பனை ஊக்கு விப்பு வித்தை அல்ல. வாக்காளர்கள் தங்கள் ஜன நாயகக் கடமையை தவறா மல் செய்ய வைக்கும் சிறு

முயற்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை மில் நிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தவர்கள் வீடுக ஒக்கு செல்கின்றனர். குடும்பத்தினர், உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு மருத்துவ மணையிலேயே தொழிற்பயிற்றி அளிக்கப்படுகிறது. பயிற்றிக்கு பின்னர், அவர்கள் அங்கேயே தங்கி தோட்ட வேலை, சுயதொ ழில் போன்ற பல்வேறு பணிகளைசெய்து வருகின்றனர். குணமடைந்த வர்களுக்கு கடந்த 2019 பக்களவைத் தேர் தல், 2021 சட்டசபை தேர்தலின் போது வாக்காளர் அடையான அட்டை வழங்கப்பட்டு, வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அதேபோல், மருத்துவமனையில் மொத்தமுள்ள 740 பேரில், குணமடைந்த 61 பேருக்கு 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையான அட்டை கொடுக்கப்பட்டது. தேற்று குடைபெற்ற மக்களைவத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையான அட்டை கொடுக்கப்பட்டது. தேற்று குடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் 36 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 61 பேரும் மருத்துவமனை வளாகத்தில் வாக்களித்தனர். நாமக்கல் தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு! மாநில அளவில் 5–ம் இடம்!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில்

மனநல சிகிச்சை பெற்று

குணமடைந்த 61 பேர் வாக்களிப்பு! சென்னை கீழ்ப்பாக்கம்அரசு மனநல மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று குணமடைந்த 61 பேர் வாக்களித்

னா. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை

நாமக்கல் பரராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல் பரராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளனர், ராசிபுரம் சட்டசபை தொகு தியில் 2,30,584 வாக்காளர்கள், சேந்தமங்கலம் சட்ட சபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள், பரமத்தி வேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், மக்கிக்கிக்கோடு சென்குகில் வேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், தருச்செங்கோடு தொகுதியில் 2,50,415 வாக்காளர் கன், சங்ககிரி தொகுதியில் 2,69,270 வாக்காளர் என், 6 சட்டசபை தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ள னர். நாமக்கல் பாராளுமன்ற தேர்த்தலில் 40 வேட்பா ளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஒட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயஸ்படுத்தப்பட்டன. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்காளர் கள் அவ்வக்காடன் உட்செசாவடகளைக்க வாகை கக்க அமைதயான முறையல் நடைபெற்றது. வாக்காளா கள் ஆர்வத்துடன் ஒட்டுச்சாவடிகளுக்கு வருகை தந்து ஒட்டுப் போட்டனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், ஒட்டுச்சாவடிகளில் இருந்து, எலக்ட்றாவிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உப கரனங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கையையம் அமைந்துள்ள இருச்செங்கோடு விவேசானக்காயம் அரிக்க கல்லசிக்க குடுக்க வாய்பட் எண்ணிக்கைமையம் அமைந்துள்ள, இருச்சிசங்கோடு விகோளனித்தா மகளிர் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு 6 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனித்தவி கட்டி டங்களில் வைக் கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உமா முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 3 அடுக்கு போலீஸ் பாது

வீடியோ ஒன்றை வெளி யிட்டிருந்தார். ஈரோட்டில் உள்ளவெட் றது. எனவே இதுபோன்ற செயல்களால் ஈர்க்கப் செயல்களால் ஈர்க்கப் பட்டு, வாக்குப்பதிவை அதிகரிக்க நானும் ஏதா வது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். எனவே தள்ளுபடியை அறிவித்தேன். வெள்ளிக் குழமை பிற்பகல் 3 மணி மட்ட ருந்தார். ஈரோட்டில் உள்ள வெட்டுக்காட்டு வலக பகுதி யைச் சேர்ந்த இவர் வென் விக்கிழமை மக்களவைத் தேர்த்தலில் வாக்களித்த வாடிக்கையாளர்களுக்கு 25 கிலோ அரிசி மூட் டைக்கு ரூ.200 தன்னுபடி வழங்களார். இந்த அரிசி மூட்டையின் அசல்விலை ரூ.1500 ஆகும். இதில் ரூ.1500 ஆகும். இதில் ரூ.1500க்கு அரிசிமுட்டை வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே அப்பகுதியில் சமூக நடவடிக்கைகளி லும் சடுபட்டு வருக்குமார். இதுகுறித்து சாமிநாதன் கூறியதாவது. 100 சதவீத வாக்குப்படுவு நகிறார். இதுகுறித்து சாமிநாதன் கூறியதாவது. 100 சதவீத வாக்குப்படுவு நகில தலை வைக்கு வழிவகுக்கும் ஆனால் முந்தைய தேர்தல்

டேட்டாசாஃப்ட அப்ளிகேஷன் சாஃப்டவேர் (இந்தியா) லிமிடைட்

கூடுதல் சாதாரண பொதுக் கூட்டத்தின் |ப்பு மற்றும் தொலை மின்வாக்களிப்புத் த

கட்டுதல் சாதாரண் பொதுக் கூட்டத்தின்
அறிவிப்பு மற்றும் தொலை மின்வாக்களிப்புத் தகவல்
கேற்கன்ட சுற்றிக்கைகளுக்கு இணங்க, 12 சபரல், 2024
வெள்விகிகுமை மனிக நேரத்தின் முடிவில் உறுப்பினர்களின்
பதிகேடு / தன்மை பயக்கும் உளிமையாள்களின் பதிகேட்டில்
பெயக்கர் உள்க உறுப்பினர்களுக்கு EM அறிவிப்பு மின்னக்கின்
பதிகேடு / தன்மை பயக்கும் உளிமையாள்களின் பதிகேட்டில்
பெயக்கர் உள்க உறுப்பினர்களுக்கும் இறுமனத்தின் பிறக்கர்களும்
முறையில் எப்ரல் 19, 2024 அன்று அனுப்பப்பட்டது. மற்றும்
கடின்றிடன்பட்டு நடிக்கர்களுக்கும் துறிவக்கும்
மற்றில் எப்ரல் 19, 2024 அன்று அனுப்பப்பட்டது. மற்றும்
கடின்றியியர் நிறுமனத்தின் இணையதனத்தில் www.software13 இல்
கடைகிறது. பங்குச சந்தைவின் இணையதனத்தில் www.software13 இல்
கடைகிறது. பங்குச சந்தைவின் இணையதனத்தில்
லை.கட்கிறுடன்பட்டு நடிக்க இணையதனத்தில்
லை.கட்கிறுடன்பட்டு நடிக்கர்களுக்கும் அரிவிப்பு நிறுமனத்தின் இணையதனத்தில்
லிகிடட்டி (NSDL*) www.softm.gnad.com இல்
விகட்டி (1981) மத்தினம் பகுதைவரும் கடி 2024 அன்று மட்டுமே
உறுப்பினர்களின் பதிகேடு குல்லது டெபசகிட்டகினைய்
பயரமிக்கப்படும் தன்கம் பயக்கும் உளிமையாகள்களில் மடிகியையில்
பிறுவத்தன் மடிக்கமையில் கட்கும் பக்கிகும் மக்கியையில்
பெறும் அரிவிப்பு அனுப்பட்டம் படிகியனத்தின்
பங்குகளை கொட்டி கைத்திகுக்கள் தந்திவர் நடிக்க வகைக்கிகளும் உறக்கைக்கிகளும்
மன்றும் பிறம் நடிக்கக்கைய அனுப்பதுக்கு மின்றிக்குகள்
மன்றிக்கின் பயக்குக்கும் வந்தவொரு நபரும்
மன்றைக்கு முடிகளைகளை அனுப்பதுர்களுக்கும் வக்கைக்கிகளும்
மன்றிக்குதன்
பங்குகத்தன்
பங்குகத்தன்
பங்களிக்கை பயதன் அன்றும் முகலம் வாக்களிக்கும்
வக்கிக்கும் போது அகைக்கின் உள்ள பயனர் இல் மின்னனு
வக்குப்பதிவு மறையின் மூலம் வாக்களிகளும்
வக்கிக்கும் பட்டும் அன்றும் இன்றும் முகலம் பயக்களினதுக்கும்
வக்கிகளும் படுக்கம் மற்றும் முலம் வாக்களிகளும்
வக்கிகளும் படுகிய அன்றும் திகையாக்களிகளும் மக்கும்
வக்கிகள்கள் பயன் அன்றும் முகை அரிக்கும்
வக்கிகளின் பயக்கும் மற்றும் மடிக்கும் மடுக்கை வின்வக்கத்திக்கைகள் அக்கும்
வக்கும் பட்டில் மடுக்கம் மற்றும் மடிக்குரை அக்கக்கும்
வக்கும் மட்டியில் மடுக்கம் மற்றும் மடிக்குரை அக்கக்கள் கள்கள்களை பயிக்கம் மட்டும் வின்வதன் வக்கக்கில் அறிவட்டில் மற்களை அக்கக்கள்கள் மன்கள்கள் அறிவக்குகள் அடிக்கது மடிக்குன் அடிக்கத்தம் அ

evoing@ncdl.coin இல் கேளிக்கையை அனுப்பவும். EGM இன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அணைத்த குறிப்புகளையும், குறிப்பக, EGMல் சேங்வதத்களை வழிமுறைகள் EGMக்கிபாததிதாமையின்வங்களிப்புஅல்வதயின்னனுவக்குப்பதிவ முறை மூலம் வாக்களிக்கும் முறை ஆகியபற்றை உறுப்பினர்கள் கவனமாகப் படிக்குமாற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டேட்டாசாஃப்ட அப்ளிகேஷன் சாப்டவே (இந்தீயா) லிமிவட்ட எஸ்டி/ உமா நந்து முழு நேர கியக்குன DIN: 0222004:

களப்பு போடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்களிக்காத மயிலாடுதுறை, தென்காசி தொகுதி வேட்பாளர்கள்؛

கும்மிடிப்பூண்டி பகுதி யில் வாக்கு உள்ளது. ஆனால், சொந்த ஊருக் குச் சென்று வாக்களித்து விட்டு, மீண்டும் மயிலா சென்னை, ஏப். 21– பாராளுமன்ற தேர்த லில் மயிலாடுதுறை மற் றும் தென்காசி தொகுதிக ளின் வேட்பாளர்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிக்கவில்லை. மயிலாடுதுறை தொகு தியில் போட்டியிடும் காங். வேட்பாளர் ஆர். சுதாவுக்கு, சொந்தர்

வட்டு, மண்டும் மயலா டுதுறைக்கு வந்து வாக்குப்பதிவு பணி களை பார்வையிட தாம தம் ஆகும் என்பதால், அவர் நேற்ற வாக்களிக்க சொந்த ஊர் செல்ல வில்லை என்று காங்கி

பிரியாகவா:
ரஸ் கட்சி நிர்வாகிககள்
தெரிவீத்தனர்.
இதேபோல, கோவை
குனியமுத்தூரில் வசித்து
வரும் புதிய தமிழகம்
கட்சி நிறுவனத் தலைவர்
டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் கூரு... அ.தி.மு.க.கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடு வதால் கேள்வு வாக்களிக்க



கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா!

கி ருஷ் ணன் கோவில் அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

கல்லூராயல் 22 வது பட்டமளிப்பு விழாகல்சலிங்கம்கல்விக் வழாகல் விக்கம் விக்க குழும் தலைவர் முனை வர் கே.ஸ்ரீதரன் தலைமை யில் நடைபெற்றது.

யில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கோபால கிருஷ்ணன் வரவேற்று, ஆண்டறிக்கையை சமர்ப்

பித்தார் கல்லூரி தலைவர் முனைவர் கே.ஸ்ரீதரன் , 20192022 ல் பயின்ற பிஏ, பி எஸ்சி, பி சி ஏ , பி காம் , பி எஸ்சி, பி சி ஏ, பி காம், மி எஸ்சி, பி சி எம், கை பட்டங்களை யும், பல்கலை தரவரிசையில் இடம்பெற்ற 26 பேருக்கு தங்கபதக்கம் மற்றும் சான்றிகழ்களையும் இபேசுகையில், " வாழ் கியீச்புக்கு இதுக்கு வரையில் இப்சுணையில், " வாழ் வில் உயரித்த நிலையை அடைய தொடர்ந்து கடின

உழைப்பு தேவை " என் நார். திரு எம்.எஸ்.ராஜ மாணிக்கம் சிறப்பு விருந் தினராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி வாம்க்குரையாற்றினார். வாழத்துரையாற்றினாா. விழா ஏற்பாடுகளை துறை தலை வர் கள் கே.கோ விந்த ராஜ், கே.விஜயலட்சுமி தலை மையில் மற்றும் பேராசிரி யர்கள் இணைந்து சிறப் பாக செய்திருந்தனர்.

ஐக்கிய அமீரகத்தில் 23–ம் தேதி மீண்டும் கனமழை பெய்யும் ! தேசிய வானிலை மையம் எச்சரிக்கை!!

அபுதாபி, ஏப்.21 ஐக்கிய ஐக்கிய அமீரகத்தில் 23ஆம் தேதி மீண்டும் கன்மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துபாய், சார்ஜா, அஜ்

மானில் வளிமண்டலக் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் முன மழை இதனால் பலக்க ட்ட பெய்தது. _அதனால் இயல்பு நிலை பாதிக் கப்பட்டது. கரந்ச இயல்பு நிலை பாதுக் கப்பட்டது. கடந்த 16 ஆம் தேதி ராசல் கைமா வில் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட போது அதில் பயணம் – செய்த அமீரகத்தை சேர்ந்த முதியவர் பலி யானார். அதனை தொடர்ந்து துபாயில் 47 வ ய து ைட ய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊழியர் பலியா

நிலையில் துபாய், சார்ஜா, அஜ்மா னில் சாலைகள் மழை வெள்ளத் தில் நிரம்பியதால் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட் டுள்ளது. இந்த நிலை யில் இதற்கிடையே அமீரகதேசியவானிலை அம்ரகதேசியவானனை ஆய்வு மையம்வெளி மிட்ட செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது, இன்று(சனிக்கிழமை)

லேசான பனிமூட்டக்கு டன் வானம் மேகமூட்ட காணப்படும். அடுத்த வார தொடக்கத் தில் வரும் 22ஆம் தேதி தல் வரும் 22ஆம் இதற் நாடுமுழுவதும்லேசான மழை காணப்படும். அதற்கு அடுத்த நாள் 23 ஆம் தேதி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைபெய்யவாய்ப் புள்ளது. இந்த மழைப் பொழிவுக்கு பிறகு வெப்பநிலை கணிச உயரக்கூடும். எனவே இந்தநாட்களில் பொதுமக்கள் கூடுதல் முன் னெச்சரிக்கையு டன் இருக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டு

விற்பனையாளர்கள் ஏமாற்றம்!! -சென்னை, ஏப்.21 25 கோடி ரூபாய்க்கு மாம் மழை பாதிப்பு, பழம் விற்பனை செய்யப் பருவமழை பாதிப்பு, அதிக வெப்பம் உள்ளிட்ட

அதுக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு மாம்பழ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனை யாளர்கள் ஏமாற்றம்

அடைந்துள்ளனர். இந்த ஆண்டு மாம் பழம் அதிகம் சாகுபடி செய்யப்படும் பல மாநிலங்களில், கால நிலை மாற்றம் காரண

நிலை மாற்றம் காரண மாக மாம்பழ உற் பத்தி அதிகமாக பா நிக்கப் பட்டுள் னது. எனவே விற்பனை யாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளவர். கோடை காலம் வந் தாலே மாம்பழ விற்பனை இந்தியாவில் குடு பிடிக் கும். இதனால் சாலை யோர கடைகள், சந்தை, பல்பொருள் அங்காடிக விறுவிறுப்பாக நடைபெ றும் றும்

தும் . கடந்த ஆண்டில் மட் டும் ஏப்ரல் மாதம் சுமார்

என்று நான் நம்புகிறேன். ஆனால் முந்தைய தேர்தல் களில் அப்படி எதுவும் நடக்கவில்லை. 100 சத் வீத வாக்குப்பதிவு என்ற இலக்கை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல் வேறு விழிப்புணர்வு பிர சாரங்கள் நடத்தி வருகி

பருவமழை பாதிப்பு, அதிக வெப்பம்:

இந்த ஆண்டு மாம்பழ உற்பத்தீ பாதிப்பு !

பழம் விற்பனை செய்யப் பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண் டும் இன்னும் விற்பனை சூடு பிடிக்கவில்லை. தமி ழகத்தில் கோடை காலத்

அடைந்துள்ளனர்.

தல் மாம்பழ உற்பத்தி அதி கமாக இருக்கும். இந்த நிலையில் இன்னும் வரத்து இல்லை என்ப தால் ஒரு சில இடங்களில் மட்டுமே மாம்பழம் விற்

மட்டு மே மாம்பழம் வற் பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட் டங்களில் அதிகமாக மாம் பழம் விளைச்சல் இருக் கும், எனவே தமிழகத்தில் பெருமளவில் விற்பனை கைக்கம் இருக்கும்.

வழக்கமாக பெங்களு ரில் இருந்து குருவூக்க வழக்கமாக பொங்களு நில் இருந்து தருமபுரிக்கு வருவோர் வழியில் சேலம் – பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மாம்பழக் கடைகளில் வண்டியை நிறுத்தி அதிக

மாக வாங்குவாகள். இந்தஆண்டு ஒரு கிலோ மாம்பழம் ரூ.200 வரை விற்கப்படு இறது. இது குறித்து தோட்டக்க வைத்துறை அதிகளி கள் கூறியதாவது, மாம்பழம் உற்பத்தி யில் ஆத்திரம், கர்நாட கம், தெலுங்கானா, குஜ ராத், உற்பழ்நாடு மனநிலங்களில் பருவம் தவறிய மழை, ழுடி, ஆலங்கட்டி மழை, பூச்சித் தாக்குதல் போன்ற கார கரியாக 50 சதவீதம் குறைத் தர் வரு கர் மர்படும் தற்பதி கடாமர் 23 தீதி ல் இந்த ஆண்டில் மாம்பழம் உற்பத்தி கடார் 23 தீதி ல் இந்த ஆண்டில் மாம்பழம் உற்பத்தி கடார் 23 தீதி ல் வரை குறைந்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.